



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

අති විශේෂ අති විශේෂமானது

අංක 2372/10 – 2024 පෙරේවාරි මස 20 වැනි අඟහරුවාදා – 2024.02.20
2372/10 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 20 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி III - காணிகள்

காணி கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

அட்டவணை

38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வின் கீழான கட்டளை
2024 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கக் கட்டளை

எனது குறிப்பு இல.: 4-3/7/2023/HW/58-B.
பி. செ. குறிப்பு இல.: CoDS/LA/3/HW/30.

காணி எடுத்தற் சட்டத்தின் (அத்தியாயம் 460) 38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வினால் எனக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் நாலக்க ஜுட் ஹரின் பெர்னாண்டோ ஆகிய நான், கீழ் விபரிக்கப்பட்டுள்ள அட்டவணையில் I ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட காணி எடுத்தல் உத்தியோகத்தருக்கு அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அவ்வட்டவணையின் நேரொத்த II ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட காணியின் உடைமையைப் பொறுப்பேற்பதற்கு இத்தால் கட்டளையிடுகின்றேன்.

ஹரின் பெர்னாண்டோ,
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு,
“மிஹிகத மெதுர”, காணிச் செயலகம்,
இல. 1200/6, ரஜமல்வத்தை வீதி,
பத்தரமுல்லை,
2024, பெப்புருவரி 20.

I. காணி எடுத்தல் உத்தியோகத்தர்: பிரதேச செயலாளர், கொழும்பு.

II. காணியின் விபரம் : மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் காலிமுகத்திடல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள காலிமுகத்திடல் (கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட) கிராமத்தில் உள்ள நில அளவையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட முதற் சுவட்டு இல. CO/DSO/2023/644 மற்றும் 2024.02.07 ஆந் திகதியில் விபரிக்கப்பட்டுள்ள 0.0057 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டு ஏ தொடக்கம் யூ (துண்டுகள் 18) விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படுகின்ற காணித்துண்டுகளின் எல்லைகள் :

01. துண்டு “ஏ” - வரி மதிப்பீட்டு இல. 52, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0011 ஹெக்டயார்

வடக்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு பீ; கிழக்கு: துண்டு பீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 56 மற்றும் 52 இன் காணி; தெற்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 52 இன் காணி; மேற்கு : கொம்பனி தெரு புகையிரத நிலைய வளாகம் மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை.



14. துண்டு “கியூ” - வரி மதிப்பீட்டு இல. 6, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : தேவாலய வீதி; கிழக்கு: தேவாலய வீதி; தெற்கு: துண்டு ஆர், தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 10 மற்றும் 6 இன் காணி; மேற்கு : தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 6 இன் காணி.

15. துண்டு “ஆர்” - வரி மதிப்பீட்டு இல. 10, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : துண்டு கியூ மற்றும் தேவாலய வீதி; கிழக்கு: தேவாலய வீதி மற்றும் துண்டு எஸ்; தெற்கு: துண்டு எஸ், தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 12 மற்றும் 10 இன் காணி; மேற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 10, 6 இன் காணி மற்றும் துண்டு கியூ.

16. துண்டு “எஸ்” - வரி மதிப்பீட்டு இல. 12, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : துண்டு ஆர் மற்றும் தேவாலய வீதி; கிழக்கு: தேவாலய வீதி; தெற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 14 மற்றும் 12 இன் காணி; மேற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 12, 10 இன் காணி மற்றும் துண்டு ஆர்.

17. துண்டு “ரீ” - வரி மதிப்பீட்டு இல. 14, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : துண்டு எஸ் மற்றும் தேவாலய வீதி; கிழக்கு: தேவாலய வீதி மற்றும் துண்டு யூ; தெற்கு: துண்டு யூ, தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 16 மற்றும் 14 இன் காணி; மேற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 14, 12 இன் காணி மற்றும் துண்டு எஸ்.

18. துண்டு “யூ” - வரி மதிப்பீட்டு இல. 16, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : துண்டு ரீ மற்றும் தேவாலய வீதி; கிழக்கு: தேவாலய வீதி; தெற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 16 இன் காணி; மேற்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 16, 14 இன் காணி மற்றும் துண்டு ரீ.

EOG 02 - 0148

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வின் கீழான கட்டளை

2024 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கக் கட்டளை

எனது குறிப்பு இல.: 4-3/7/2023/HW/58.

பி. செ. குறிப்பு இல.: CoDS/LA/3/HW/30.

காணி எடுத்தற் சட்டத்தின் (அத்தியாயம் 460) 38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வினால் எனக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், சுற்றுலாத்துறை மற்றும் காணி

அமைச்சர் நாலக்க ஜூட் ஹரின் பெர்னாண்டோ ஆகிய நான், கீழ் விபரிக்கப்பட்டுள்ள அட்டவணையில் I ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட காணி எடுத்தல் உத்தியோகத்தருக்கு அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அவ்வட்டவணையின் நேரொத்த II ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட காணியின் உடைமையைப் பொறுப்பேற்பதற்கு இத்தால் கட்டளையிடுகின்றேன்.

ஹரின் பெர்னாண்டோ,
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு,
“மிஹிகத மெதுர”, காணிச் செயலகம்,
இல. 1200/6, ரஜமல்வத்தை வீதி,
பத்தரமூல்லை,
2024, பெப்புருவரி 20.

அட்டவணை

I. காணி எடுத்தல் உத்தியோகத்தர்: பிரதேச செயலாளர், கொழும்பு.

II. காணியின் விபரம் : மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் வேகந்த கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வேகந்த (கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட) கிராமத்தில் உள்ள நில அளவையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட முதற் சுவட்டு இல. CO/DSO/2023/643 மற்றும் 2023.12.27 ஆந் திகதியில் விபரிக்கப்பட்டுள்ள 0.0032 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டு ஏ தொடக்கம் ஜீ (துண்டுகள் 07) விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படுகின்ற காணித்துண்டின் எல்லைகள் :

01. துண்டு “ஏ” - வரி மதிப்பீட்டு இல. 9, தேவாலய வீதி - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு : தேவாலய வீதி மற்றும் தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 9 இன் காணி; கிழக்கு: தேவாலய வீதியின் வரி மதிப்பீட்டு இல. 9 இன் காணி மற்றும் தேவாலய வீதி; தெற்கு: தேவாலய வீதி; மேற்கு : தேவாலய வீதி.

02. துண்டு “பீ” - வரி மதிப்பீட்டு இல. 110ஏ, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0009 ஹெக்டயார்

வடக்கு : வினிசுரு அக்பார் மாவத்தை; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தை, துண்டு சீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 110 மற்றும் 110/ஏ இன் காணி ; தெற்கு: துண்டு சீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 110, 110/ஏ இன் காணி மற்றும் தேவாலய வீதி; மேற்கு : தேவாலய வீதி.

03. துண்டு “சீ” - வரி மதிப்பீட்டு இல. 110, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0006 ஹெக்டயார்

வடக்கு : துண்டு டீ மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும், துண்டு டீ; தெற்கு: துண்டு டீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு

இல. 112 மற்றும் 110 இன் காணி; மேற்கு : வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 110, 110 / ஏ இன் காணி மற்றும் துண்டு பீ.

04. துண்டு “டீ” - வரி மதிப்பீட்டு இல. 112, வினிகுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0005 ஹெக்டயார்

வடக்கு : துண்டு சீ மற்றும் வினிகுரு அக்பார் மாவத்தை; கிழக்கு:வினிகுரு அக்பார் மாவத்தை மற்றும், துண்டு ஈ; தெற்கு: துண்டு ஈ, வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 114, 112 இன் காணி; மேற்கு : வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 112, 110 இன் காணி மற்றும் துண்டு சீ.

05. துண்டு “எ” - வரி மதிப்பீட்டு இல. 114, வினிகுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0006 ஹெக்டயார்

வடக்கு : துண்டு டீ மற்றும் வினிகுரு அக்பார் மாவத்தை; கிழக்கு:வினிகுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு எப்; தெற்கு: துண்டு எப், வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 118 மற்றும் 114 இன் காணி; மேற்கு : வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 114, 112 இன் காணி மற்றும் துண்டு டீ.

06. துண்டு “எப்” - வரி மதிப்பீட்டு இல. 118, வினிகுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0003 ஹெக்டயார்

வடக்கு : துண்டு ஈ மற்றும் வினிகுரு அக்பார் மாவத்தை; கிழக்கு:வினிகுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு ஜீ; தெற்கு: துண்டு ஜீ, வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 122, 118 இன் காணி; மேற்கு : வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 118, 114 இன் காணி மற்றும் துண்டு ஈ.

07. துண்டு “ஜீ” - வரி மதிப்பீட்டு இல. 122 மற்றும் ஏனையவை, வினிகுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0002 ஹெக்டயார்

வடக்கு : துண்டு எப் மற்றும் வினிகுரு அக்பார் மாவத்தை; கிழக்கு: வினிகுரு அக்பார் மாவத்தை மற்றும் வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இலக்கம் மற்றும் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத காணி; தெற்கு: வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 122 மற்றும் ஏனைய காணி; மேற்கு : வினிகுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 122, 118 மற்றும் ஏனைய காணி மற்றும் துண்டு எப்.

EOG 02 - 0149

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வின் கீழான கட்டளை

2024 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கக் கட்டளை

எனது குறிப்பு இல.: 4-3/ 7/ 2023/ HW/58- A.
பிர. செய. குறி. இல.: CoDS/LA/3/HW/30.

காணி எடுத்தற் சட்டத்தின் (அத்தியாயம் 460) 38 ஆம் பிரிவின் காப்புவாசகம் (அ) வினால் எனக்களிக்கப்பட்ட

தத்துவங்களின் பிரகாரம், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் நாலக்க ஜூட் ஹரின் பெர்னாண்டோ ஆகிய நான், கீழ் விபரிக்கப்பட்டுள்ள அட்டவணையில் முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்ட காணி எடுத்தல் உத்தியோகத்தருக்கு அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அவ்வட்டவணையின் நேரொத்த 2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட காணியின் உடைமையைப் பொறுப்பேற்பதற்கு இத்தால் கட்டளையிடுகின்றேன்.

ஹரின் பெர்னாண்டோ,
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு,
“மிஹிகத மெதுர”,
காணிச் செயலகம், இல. 1200/6,
ரஜமல்வத்தை வீதி,
பத்தரமுல்லை,
2024, பெப்புருவரி 20.

அட்டவணை

1. காணி எடுத்தல் உத்தியோகத்தர்: பிரதேச செயலாளர், கொழும்பு.

2. காணியின் விபரம் : மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொம்பனி தெரு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கொம்பனித் தெரு (கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட) கிராமத்தில் உள்ள நில அளவையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட முதற் சுவட்டு இல. CO/COL/2023/598 மற்றும் 2023.12.27 ஆந் திகதியில் விபரிக்கப்பட்டுள்ள 0.0329 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய துண்டு ஏ. தெரடக்கம் வை (துண்டுகள் 22) விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படுகின்றது காணித்துண்டுகளின் எல்லைகள் :-

01. துண்டு ‘ஏ’ - வரி மதிப்பீட்டு இல. 1, வெலன்ஸ் பெசேஜ் - விஸ்தீரணம் : 0.0008 ஹெக்டயார்

வடக்கு : வெலன்ஸ் பெசேஜ் வீதியின் வரி மதிப்பீட்டு இல. 1 இன் காணி; கிழக்கு: வெலன்ஸ் பெசேஜ் வீதியின் வரி மதிப்பீட்டு இல. 1 இன் காணி, வெலன்ஸ் பெசேஜ் வீதி மற்றும் துண்டு பீ; தெற்கு: துண்டு பீ மற்றும் மெலே வீதி; மேற்கு : மெலே வீதி.

02. துண்டு ‘பீ’ - வரி மதிப்பீட்டு இல. கண்டுப்பிடிக்க முடியாது, வெலன்ஸ் பெசேஜ் - விஸ்தீரணம் : 0.0030 ஹெக்டயார்

வடக்கு:துண்டு ஏ, வெலன்ஸ் பெசேஜ் வீதியின் வரி மதிப்பீட்டு இல. 1 இன் காணி மற்றும் வெலன்ஸ் பெசேஜ் வீதி; கிழக்கு: வெலன்ஸ் பெசேஜ் வீதி, வின்சுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இலக்கம் மற்றும் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத வீதி, துண்டு ஈ, டீ மற்றும் சீ; தெற்கு : துண்டு ஈ, டீ, சீ மற்றும் மெலே வீதி; மேற்கு: மெலே வீதி மற்றும் துண்டு ஏ.

15. துண்டு 'ஆர்' - வரி மதிப்பீட்டு இல. 133, வினிகு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0019 ஹெக்டயார்

வடக்கு: துண்டு கியூ, வினிகரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 131 மற்றும் 133 இன் காணி; கிழக்கு: வினிகரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 133, 135 இன் காணி மற்றும் துண்டு எஸ்; தெற்கு: துண்டு எஸ் மற்றும் வினிகரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிகரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு கியூ.

16. துண்டு 'எஸ்' - வரி மதிப்பீட்டு இல. 135, வினிகு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0019 ஹெக்டயார்

வடக்கு: துண்டு ஆர் வினிகு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 133 மற்றும் 135 இன் காணி; கிழக்கு: வினிகு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 135, 137 இன் காணி மற்றும் துண்டு ரீ; தெற்கு: துண்டு ரீ மற்றும் வினிகு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிகு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு ஆர்.

17. துண்டு 'ரீ' -வரிமதிப்பீட்டு இல. 137, விநிசுரு அக்பார்
மாவத்தை - விஸ்தீரணம் : 0.0012 ஹெக்டயார்

வடக்கு: துண்டு எஸ், வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 135 மற்றும் 137 இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 137, 139 இன் காணி மற்றும் துண்டு யூ; தெற்கு: துண்டு யூ மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு எஸ்.

18. துண்டு 'யூ' - வரிமதிப்பீட்டு இல. 139, விநிசுரு அக்பார்
மாவத்தை - விஸ்தீரணம் : 0.0011 ஹெக்டயார்

வடக்கு: துண்டு ரீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 137 மற்றும் 139 இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 139, 141 இன் காணி மற்றும் துண்டு வீ; தெற்கு: துண்டு வீ மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு ரீ.

19. துண்டு 'வீ' - வரி மதிப்பீட்டு இல. 141, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0010 ஹெக்டயார்

வடக்கு: துண்டு யூ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி

மதிப்பீட்டு இல. 139 மற்றும் 141 இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 141, 143 இன் காணி மற்றும் துண்டு டப்ளிவ்; தெற்கு: துண்டு டப்ளிவ் மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு யூ.

20. துண்டு 'டப்ளிவ்' - வரி மதிப்பீட்டு இல. 143, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0007 ஹெக்டயார்

வடக்கு: துண்டு வீ, வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 141 மற்றும் 143 இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 143, 143/ஏ இன் காணி மற்றும் துண்டு எக்ஸ்; தெற்கு: துண்டு எக்ஸ் மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு வீ.

21. துண்டு 'எக்ஸ்' - வரி மதிப்பீட்டு இல. 143/ஏ, வினிசுரு
அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0004 ஹெக்டயார்

வடக்கு: துண்டு டப்ளிவ், வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 143 மற்றும் 143/ஏ இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 143/ஏ, 145 இன் காணி மற்றும் துண்டு வை; தெற்கு: துண்டு வை மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு டப்ளியு.

22. துண்டு 'வை' - வரி மதிப்பீட்டு இல. 145, வினிசுரு அக்பார் மாவத்தை - விஸ்தீரணம் : 0.0001 ஹெக்டயார்

வடக்கு: துண்டு எக்ஸ், வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 143/ஏ மற்றும் 145 இன் காணி; கிழக்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இல. 145 இன் காணி மற்றும் வரி மதிப்பீட்டு இலக்கம் மற்றும் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத காணி; தெற்கு: வினிசுரு அக்பார் மாவத்தையின் வரி மதிப்பீட்டு இலக்கம் மற்றும் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத காணி மற்றும் வினிசுரு அக்பார் மாவத்தை; மேற்கு: வினிசுரு அக்பார் மாவத்தை மற்றும் துண்டு எக்ஸ்.